

பரீட்சகரின் அறிக்கை

AA3 பரீட்சை – 2016 யூலை

(AA35) கூட்டிணைப்பு மற்றும் தனிநபர் வரியியல்

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து மதிப்பீட்டு ஆண்டு 2014/2015 வரை செய்யப்பட்ட அதன்பாலான திருத்தங்கள், NBT, ESC மற்றும் VAT சட்டங்கள் போன்றவற்றுக்கிணங்க நடப்பிலுள்ள கூட்டிணைப்பு மற்றும் தனிநபர் வரியியல் தொடர்பிலான சட்டங்களின் அடிப்படை அறிவு பரீட்சிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தத்தில், செயலாற்றுகை திருப்திகரமானதாக அமையவில்லை.

வினா இல. 01 (05 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

வரியியலின் ஐந்து கோட்பாடுகள் பரீட்சிக்கப்பட்டது.

செயலாற்றுகை : மிகக் குறைவு

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

இது வரியியலின் மிகவும் அடிப்படையான பகுதியாக இருந்தபோதிலும் பரீட்சார்த்திகள் இதில் போதுமானளவு கவனத்தைச் செலுத்தியிருக்கவில்லை. பரீட்சார்த்திகள் பாடப்புத்தகத்தினை முறையாகப் பயன்படுத்தியிருப்பின் இவ்வினாவுக்கு சரியான விடைகளை அளித்திருக்க முடியும். ஆயினும் விடையளிக்கும்போது உரிமையாண்மை, தொடர்தன்மை (progression), நம்பகத்தன்மை, இலகுத்தன்மை, நிலைத்திருக்கும்தன்மை, பொருளாதார வினைத்திறன், தொடர்ச்சியானதன்மை போன்ற விடயப் பரப்புகளை குறிப்பிடத்தக்களவு பரீட்சார்த்திகள் தொட்டுக்கூட பார்த்திருக்கவில்லை.

வினா இல. 02 (05 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கத்தக்க நடவடிக்கைகள் பரீட்சிக்கப்பட்டிருந்தது.

செயலாற்றுகை : மிகக் குறைவு

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

அதிகளவான பரீட்சார்த்திகள் வினாவை முறையாக விளங்கிக்கொள்ளவில்லை. பெறுமதிசேர் வரிச் சட்டம் பற்றி பரீட்சார்த்திகள் சரியாகக் கற்றிருக்கவில்லை.

பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் பிரிவு 83 ஆனது VAT விதிக்கத்தக்க நடவடிக்கைகளாக பின்வரும் நடவடிக்கைகளை அடையாளங் கண்டுள்ளது :

- (1) சேவை நோக்கமுள்ள பணி தவிர்ந்த வியாபாரம், வர்த்தகம் அல்லது வாழ்க்கைத் தொழில் அல்லது வேலையை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் அல்லது வர்த்தக நிலைமையின் கீழான ஏதாவது பிரயத்தனங்கள் அல்லது வணிகங்கள்
- (2) கழகங்கள், சங்கங்கள் அல்லது ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அதன் உறுப்பினர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்தல் அல்லது அவற்றின் கவனிப்புக்கான நடவடிக்கைகள் மற்றும் சந்தாப் பணக் கொடுப்பனவு

- (3) மேலே (1) மற்றும் (2) இல் கூறப்பட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அல்லது இடைநிறுத்துவதற்காகச் செய்யப்படும் ஏதாவது நடவடிக்கைகள்
- (4) ஏதாவது அசையும் அல்லது அசையாத ஆதனங்களை கூலிக்கு அல்லது குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுதல்

மேலுள்ள நடவடிக்கைகளைவிட, விலக்களிக்கப்பட்ட வழங்கல்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், வாகன விற்பனை போன்ற சந்தர்ப்பங்களில் நிகழும் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றுக்கு VAT விதிக்கப்படுவதில்லை.

வினா இல. 03 (05 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

2015.03.31 இல் உள்ளபடியான ESC வீதங்கள் பற்றிய அடிப்படை அறிவும் ESC விதிப்புக்குட்பட்டதும் விதிப்புக்குட்படாததுமான புரள்வு போன்றவை பரீட்சிக்கப்பட்டிருக்கிறது.

செயலாற்றுகை : சராசரி

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

பரீட்சார்த்திகள் ESC சட்டத்தின் அண்மைய திருத்தங்கள் தொடர்பிலான அறிவினைக் கொண்டிருக்காமையே திருப்தியற்ற விடைகளுக்கான பிரதான காரணமாகக் காணப்படுகிறது. பரீட்சார்த்திகள் காலத்திற்குக்காலம் முன்னெடுக்கப்படுகின்ற ESC சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பில் விழிப்புடன் இருத்தல் வேண்டும். ESC இனைக் கணிப்பிடும்போது மூலதனச் சொத்துக்களின் விற்பனை மற்றும் வட்டி வருமானம் ஆகியவற்றை மொத்தப் புரள்வில் உள்ளடக்கக்கூடாது. மேலுள்ள வினாவுக்கு விடையளிக்கும்போது ESC தொடர்பான ஒட்டுமொத்த அடிப்படை அறிவையும் கொண்டிருப்பது முக்கியமானதாகும்.

வினா இல. 04 (05 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

தரப்பட்ட நடப்பு நிலைமையொன்றில் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க ஹேலி எதிர் சி.ஜி.ஐ.ஆர் வழக்கினை எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பது பரீட்சிக்கப்பட்டுள்ளது.

செயலாற்றுகை : மிகக் குறைவு

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளின் விடயங்களை ரூபகத்தில் கொண்டிராமையும் நடைமுறையில் அவ்வழக்குகளை பதிலீடாகப் பிரயோகிக்க முடியாமையுமே பெரும்பாலான பரீட்சார்த்திகள் விடையெழுத முடியாமையான பிரதான காரணமாக இருந்தது.

புதிய பாடத்திட்டத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் 8 மாத்திரமே இடம்பெற்றுள்ளன. எனவே பரீட்சார்த்திகள் மேலுள்ள நிலைமையினை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்திருந்ததுடன் அறிவினைப் பிரயோகிப்பதற்கும் இயலுமாக இருந்திருக்கும். அதற்கிணங்க அவர்கள் நல்ல விடையினைக் கட்டியெழுப்பியிருக்கலாம். மேலும் பிரிவு 25 இன் கீழ், வருமானத்திற்கான உற்பத்திக்குச் செலவிடப்பட்டிருப்பின் சகல வெளிச்செல்லல்களும் அனுமதிக்கப்படுகின்றன. ஹேலி எதிர் சி.ஜி.ஐ.ஆர். வழக்கில் அடுத்த நாளைக்காகப் பயன்படுத்துவதற்கிருந்த பணத்தில் ஏற்பட்ட இழப்பு சுற்றோட்ட மூலதனத்துடன் தொடர்புபட்டதாகும். அதேபோன்று தரப்பட்ட குறிப்புரையில் வெள்ளம் காரணமாக இருப்பு அழிவடைந்ததும் கழிக்கப்படக்கூடிய இருப்பு வெளிச்செல்கையின் சுற்றோட்ட மூலதனத்தின் ஒரு பகுதியே ஆகும்.

வினா இல. 05 (10 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

இங்கு பங்குடமையொன்றின் பங்காளர்களுக்கிடையே பிரிபடத்தக்க இலாபம் மற்றும் வரிமான வரிப் பொறுப்புக்கள் ஆகியவற்றைக் கணிப்பிடுவதற்கும் பங்குடமையிலிருந்து எழுகின்ற பங்காளர்களின் இலாபம் மற்றும் ஏனைய வருமானப் பகிர்வுக் கூற்றினைத் தயாரிக்கும்படியும் தேவைப்படுத்தப் பட்டிருந்தது.

செயலாற்றுகை : சராசரி

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

பங்குடமைக்கான பொருத்தமான வீதம் 8% என்பது தொடர்பிலும் மதிப்பீட்டு ஆண்டு 2014/15 இற்குரிய பங்குடமைக்கான படி (allowance) ரூ.1 மில்லியன் என்பது தொடர்பிலும் பல பரீட்சார்த்திகள் விழிப்புணர்வின்றி இருந்தமை அவதானிக்கப்பட்டது.

மேலும் உபகரணத்திற்கான மூலதனப் படி 33 1/3% ஆக இருத்தல் வேண்டும். இதுபோன்ற வினாக்களில் செய்யும் பயிற்சியும் உரிய பாடப்பரப்பில் நிகழ்நிலை வரையான அறிவும் போதுமானளவு புள்ளிகளைப் பாதுகாக்கும்.

வினா இல. 06 (10 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

ஸ்பைசி வேல்ட் (பிரை) லிமிட்டெ்டிற்காக 2015 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கெனச் செலுத்தவேண்டிய VAT இன் மீதித் தொகையினை மதிப்பீடு செய்வது இங்கு பரீட்சிக்கப்பட்டிருந்தது.

செயலாற்றுகை : திருப்திகரமானது

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

VAT சட்டம் தொடர்பிலான நிகழ்நிலை வரையிலான அறிவைக் கொண்டிருக்காமை திருப்தியற்ற விடைகளுக்கான பிரதான காரணமாக அமைந்திருந்தது. ஏற்றுமதிக்கான VAT பூச்சிய வீதமாகும். 2015 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்காக விதிக்கத்தக்க புரள்வுக்கான பொருத்தமான VAT வீதம் 11% ஆகும். முன்கொணரப்பட்ட உள்ளீட்டு VAT தொகையை உள்ளடக்கிய உள்ளீட்டு VAT ஆக கழிப்பதற்கு வெளியீட்டு VAT இன் 100% மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுவதற்குத் தேவைப்படுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட வழங்கல்களுக்கு ரூ. 92,950/- என்ற தொகை அதாவது 11% இல் வரிவிதிக்கப்படல் வேண்டும். இது வெளியீட்டு VAT எனக் கருத்தில் எடுக்கப்படல் வேண்டும் என்பதுடன், கொடுப்பனவு செய்யத்தக்க மீதி VAT தொகையிலிருந்து SVAT வரவு உறுதிச்சீட்டில் காணப்படும் ரூ. 92,950/- இனைக் கழித்தல் வேண்டும்.

வினா இல. 07 (10 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

வருமானவரித் திரட்டினைச் சமர்ப்பிக்க வேண்டிய திகதி, அதனை உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னராகச் சமர்ப்பிப்பதால் ஏற்படும் நன்மைகள், உரிய திகதியில் சமர்ப்பிக்கத் தவறுகையின் மீது எடுக்கப்படத்தக்க நடவடிக்கைகள் மற்றும் உரிய திகதியில் சமர்ப்பிக்கத் தவறியமைக்கான தண்டத்தை சி.ஐ.ஐ.ஆர். குறைப்பதற்கோ அல்லது இரத்துச் செய்வதற்கோ ஏதுவான சந்தர்ப்பங்கள் என்பன இங்கு பரீட்சிக்கப்பட்டது.

செயலாற்றுகை : திருப்தியற்றது

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

பாடப்பரப்பில் செய்முறை அறிவு இல்லாமையே திருப்தியற்ற விடைகளுக்கான பிரதான காரணமாக உள்ளது. மட்டம் 3 இலுள்ள பரீட்சார்த்திகள் மதிப்பீட்டு ஆண்டு 2014/15 இற்கான வருமானவரித் திரட்டினை 2015 நவம்பர் 30 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், சில பரீட்சார்த்திகள் முக்கிய கருத்துக்களுடனான குறுகிய விடைகளை எழுதுவதற்குப் பதிலாக நீண்ட சம்பந்தமற்ற விடைகளை எழுதுவதில் தங்களது நேரத்தினை வீண்விரயம் செய்திருந்தனர்.

வினா இல. 08 (25 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

வதிவிடக் கம்பனி ஒன்றின் மொத்த நியதிச்சட்ட வருமானம், வரிமதிப்பீடு வருமானம், வரிவிதி வருமானம், செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி, செலுத்தவேண்டிய மீதி வரி என்பவற்றைக் கணிப்பிடத் தேவைப்படுத்தப்பட்டது.

செயலாற்றுகை : நன்று

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

- (1) புதிய உற்பத்தி நுணுக்கங்களைக் கற்பதற்காக உற்பத்தி முகாமையாளரின் இந்தியாவுக்கான பயணச் செலவானது முன்னைய ஆண்டிற்குரிய வியாபார இலாபத்தின் 2% எல்லை வரை அனுமதிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும், பெரும்பாலான பரீட்சார்த்திகள் இத்தகைய நிலையினை விளங்கிக்கொள்ளாதிருந்ததுடன் முழுத்தொகையான ரூ.265,000/- இனையும் அனுமதித்தோ அல்லது அனுமதியாமலோ விட்டிருந்தனர்.
- (2) இயந்திரங்களை விற்பதற்கான பத்திரிகை விளம்பரத்தின் செலவினை அனுமதிக்கப்படாத செலவாக கருதவேண்டிய அதேநேரம் வெளிநாட்டு ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரத்திற்கான செலவினை ஏற்றுமதிகளின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்பட்ட 100% அனுமதித்த செலவாக கருதிக்கொள்ளுதல் வேண்டும். எவ்வாறாயினும், சரியாக இதனைக் கருதிக்கொள்வதில் பல பரீட்சார்த்திகள் தெளிவற்ற நிலையில் காணப்பட்டனர்.
- (3) ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான செலவுகள் 300% அனுமதித்த செலவாகக் கருதவேண்டியிருந்தபோதிலும் வெகுசில பரீட்சார்த்திகள் மட்டுமே அதனைச் சரியாகச் செய்திருந்தனர்.
- (4) தாய்க்கம்பனிக்குச் செலுத்தப்பட்ட அரசரிமைப்பணம் பிரிவு 25 இன் கீழ் கழிக்கப்படல் வேண்டும். ஆனால் இது 2014.04.01 இற்குப் பின்னர் பிரிவு 32 இன் கீழ் அனுமதிக்கப்படமாட்டாது.
- (5) 60% இற்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் ஏற்றுமதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற கம்பனிக்கு ஆண்டின்போது கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரத்திற்குப் பொருத்தமான தேய்மானப் படி 50% ஆகும். எவ்வாறாயினும், பெரும்பாலான பரீட்சார்த்திகள் இதனைச் சரியாகச் செய்திருக்கவில்லை.
- (6) சுகாதார அமைச்சிற்கான நன்கொடையானது 100% அனுமதிக்கத்தக்க தகைமைபெற்ற கொடுப்பனவாகக் கருதப்பட்டிருக்க வேண்டிய அதேநேரம் சில பரீட்சார்த்திகள் இதனைச் சரியாகக் கையாளவில்லை.
- (7) முன்னைய மதிப்பீட்டு ஆண்டு 2013/14 இலிருந்து முன்கொணரப்பட்ட வரிவிதிக்கத்தக்க வியாபார நடட்டம், நடப்பாண்டின் மொத்த நியதிச்சட்ட வருமானத்தில் உயர்ந்தபட்சம் 35% இற்கு உட்பட்டதாகக் கழிக்கப்படக்கூடியதாகும். எவ்வாறாயினும், குறிப்பிடத்தக்களவு பரீட்சார்த்திகள் முன்கொணரப்பட்ட வியாபார நடட்டத்தின் 35% இனைக் கழித்திருந்தனர்.

(8) ஏற்றுமதிக் கம்பனிக்குப் பொருத்தமான 12% எனும் வருமானவரி வீதத்தினைப் பெரும்பாலான பரீட்சார்த்திகள் பிரயோகித்திருக்கவில்லை.

விடையிலிருந்து காணக்கூடியதாகவிருந்த பொதுவான தவறாக இருப்பது குறிப்பிட்ட உருப்படியினை அனுமதிப்பதற்கான அல்லது அனுமதியாதிருப்பதற்கான காரணத்தினைக் குறிப்பிடாதிருந்தமை ஆகும்.

வினா இல. 09 (05 புள்ளிகள்)

பரீட்சிக்கப்பட்ட விடயம் சுருக்கமாக

வதிவுள்ள தனியாளுக்கான வரிவிதி வருமானம், செலுத்தவேண்டிய மொத்த வருமான வரி மற்றும் செலுத்தவேண்டிய மீதி வரி ஆகியவற்றை மதிப்பிடுவதற்குத் தேவைப்படுத்தப்பட்டது.

செயலாற்றுகை : நன்று

திருப்தியற்ற விடைகளுக்கான காரணங்கள் :

- (1) பயணப்படியின் பெறுமதி, அதாவது வாகனம் ஒன்றிற்காக மாதாந்தம் ரூ.50,000 விலக்களிக்கப் பட்ட நன்மையாகக் கருதப்படக்கூடிய தொழில்தருநரால் வழங்கப்பட்ட 2000cc கொள்ளளவு கொண்ட எஞ்சினுடனான மோட்டார் கார், வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறிப்பிடத்தக்களவு பரீட்சார்த்திகள் இந்நன்மையினை வரிவிதிக்கத்தக்கதாகக் கருதியிருந்தனர்.
- (2) தொழில்தருநரால் வதிவிடத்திற்கென வழங்கப்பட்ட மாதாந்த வதிவிடக் கொடுப்பனவு ரூ.50,000/- இற்குப் பதிலாக சில பரீட்சார்த்திகள் மாதந்த வாடகையாக ரூ.40,000/- இனைக் கருத்திலெடுத்திருந்தனர்.
- (3) மேலும், வாடகைக்குக் கொடுக்கப்பட்ட வீட்டிலிருந்து கிடைத்த வாடகை வருமானம் குறிப்பிடத்தக்களவு பரீட்சார்த்திகளால் சரியாகக் கணிப்பீடு செய்யப்படவில்லை.
- (4) சிறியோர் சேமிப்புக் கணக்கு மீதான வட்டி திரு.ரணசிங்கவின் சட்டநியதி வருமானத்துடன் கூட்டப்படவேண்டியிருந்தபோதிலும் வெகுசில பரீட்சார்த்திகள் திரு. ரணசிங்கவின் சட்டநியதி வருமானத்துடன் அவருடைய மகனால் பெறப்பட்ட பரிசுத் தொகையினைக் கூட்டியிருந்தனர்.
- (5) பல பரீட்சார்த்திகள் வரிவிலக்குள்ள கொடுப்பனவான ரூ.500,000/- இனைத் தவிர, திரு.ரணசிங்கவின் தொழில் வருமானத்திலிருந்து கிடைக்கும் மேலதிகக் கொடுப்பனவான ரூ.100,000/- இனைக் கழிப்பதற்கு மறந்திருந்தனர்.
- (6) அங்கீகரிக்கப்பட்ட தருமத்தாபனமான “அபி வெனுவென் அபி” நிதியத்திற்கான நன்கொடைகள், மதிப்பீட்டு வருமானத்தில் மூன்றிலொரு பங்கு அல்லது ரூ. 75,000/- இதில் எது குறைந்ததோ அல்லது உண்மையான பெறுமதியோ அதற்கு உட்பட்டதாக 100% அனுமதிக்கத்தக்க தகைமை பெற்ற கொடுப்பனவாகக் கருதப்பட வேண்டும்.
- (7) தனிப்பட்ட கடன் மீது செலுத்தப்பட்ட வட்டி பிரிவு 32 இன் கீழ் கழிக்கப்பட முடியாது. ஆயினும் குறிப்பிடத்தக்களவு பரீட்சார்த்திகள் மதிப்பீட்டு வருமானத்திலிருந்து இதனைக் கழித்திருந்தனர்.
- (8) குறிப்பிடத்தக்க பரீட்சார்த்திகள் வரிப் பொறுப்புக்களை கணிப்பிடுகையில் பிழையான வீதங்களைப் பிரயோகித்திருந்தனர்.
- (9) ஒரு சில பரீட்சார்த்திகள் மட்டும் செலுத்தவேண்டிய மீதி வரித் தொகையிலிருந்து PAYE இனை வரிக் கடனாகக் கழித்திருந்தனர்.

செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கான குறிப்புகள் :

1. வினாக்களுக்கு விடையளிக்க முன்னர் நேர ஒதுக்கீட்டினை கருத்திற் கொள்ளுதல் வேண்டும். பல பரீட்சார்த்திகள் புதிய பாடத்திட்டத்திற்கு இணங்க இந்த வினாவின் கனத்தினை (பங்கினைப்) புறக்கணித்திருந்தனர்.
2. இந்தத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு பரீட்சார்த்திகள் அதிகமாக கடந்தகால வினாப் பத்திரங்களைச் செய்துபார்த்தல், பாடத் தொகுதியினை வாசித்தல், பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர் சமனான வேறு பரீட்சைகளின் கடந்தகால வினாப்பத்திரங்களில் பயிற்சி பெறுதல் ஆகியவற்றினை மேற்கொள்ளுதல் வேண்டும். இதுவும் பாடப்பரப்பு மற்றும் பாடத்திட்டத்தின் நோக்கினைத் தெளிவதற்கு பரீட்சார்த்திகளுக்கு உதவும்.
3. பரீட்சார்த்திகள் வினாவை விளங்கிக்கொள்வதற்கு, ஒரு வினாவினைப் பகுப்பாய்வு செய்வதற்கான முறையொன்றினைப் பயிற்சிசெய்தல் வேண்டும். சில பரீட்சார்த்திகள் வினாவினை வாசிக்கும்போது இந்தப் பகுப்பாய்வினை செய்து முடிக்கின்றனர். இது வினாவினை முறையாக விளங்கிக்கொள்வதற்கும் விடையினை முன்வைப்பதற்கான சரியான மாதிரியினைத் தெரிவு செய்வதற்கும் அவர்களுக்கு உதவும். உதாரணமாக, வினாவானது, வரியியலுக்காக சீராக்கம் செய்யப்பட்ட இலாபத்தினைத் தயாரிப்பதற்கு அவர்களிடம் எதிர்பார்த்திருப்பின் வரிக்கு முந்திய நிகர இலாபத்திலிருந்து கூட்டவும் கழிக்கவுமென இரு நிரல்கள் அவர்களுக்குத் தேவையாக இருக்கும். தெரிவு செய்யப்படுகின்ற சரியான மாதிரியானது தெளிவான, பூரணமான விடையினை முன்வைப்பதற்கும் தவறுகளைக் குறைப்பதற்கும் பரீட்சார்த்திகளுக்கு உதவிபுரியும். இது விடைத்தாள் மதிப்பீட்டுப் பரீட்சகர்களுக்குக்கூட எந்தவொரு குழப்பமுமின்றி ஒதுக்கப்பட்ட புள்ளிகளை வழங்குவதற்கு உதவி புரியும்.

- * * * -